

RHFL/SE/61/2025-26

30th September 2025

National Stock Exchange of India Limited,
Exchange Plaza,
Bandra Kurla Complex, Bandra (E)
Mumbai-400 051
Kind Attn: Listing Department

BSE Limited
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street
Mumbai- 400001

Dear Sir/Madam,

Sub: Newspaper Publication and Social Media communication regarding special window for re-lodgement of transfer requests of physical shares of Repco Home Finance Limited - Reg.

Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated 02nd July, 2025, please find enclosed herewith the newspaper clippings published in Financial Express (All India Edition) and Maalai Malar (Chennai Edition) on 30th September, 2025 and the web link of the information disseminated on the official social media handle of the Company (LinkedIn) regarding Special Window for Re-lodgement of Transfer Requests of Physical Shares of the Company.

Weblink: https://www.linkedin.com/posts/repco-home-finance-limited_special-window-for-re-lodgement-of-physical-activity-7378646170895757312-oIIN?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAAD12jegBIU9cMLtWWq7lxdOLX1e6hFZ2O8o


This may please be treated as compliance made under Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. This intimation is being uploaded on the Company's website i.e. www.repcohome.com.

This is submitted for your kind information and records.

Thanking You,
Yours Faithfully,
For Repco Home Finance Limited

Ankush Tiwari
Company Secretary & Compliance Officer

FINANCIAL EXPRESS



AEGIS LOGISTICS LIMITED
CIN: L63099GJ1956PLC001032
Regd. Office : 502 Skyline, G.I.D.C., Chir Rasta, Vapi 396 195, Dist. Valsad, Gujarat
Corp. Office : 1202, Tower B, Peninsula Business Park, G. K. Marg,
Lower Panel (W), Mumbai - 400013 Tel: +91 22 4666 3666 Fax: +91 22 4666 3777
E-mail: aegis@aegisindia.com Website: www.aegisindia.com

NOTICE TO INVESTORS
Special Window for Re-lodgement of Transfer Requests of Physical Shares
NOTICE to Investors is hereby given in terms of SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 2, 2025, and furtherance to our newspaper notice dated July 31, 2025 informing about a special window of six months has been introduced to facilitate investors in re-lodging transfer requests for physical shares.
This special window shall remain open from July 07, 2025 to January 06, 2026 and is available only for transfer deeds for physical shares that were originally lodged prior to April 01, 2019, and were rejected / returned / not attended to due to deficiency in the documents / process / or otherwise.
As per the referred SEBI circular, if the transfer documents are found in order by the Company's Registrar & Share Transfer Agent (RTA), transferred shares will be issued only in demat mode. The Investor must have a demat account and provide its Client Master List ("CML") along with the transfer documents and share certificate, while re-lodging the documents for transfer with RTA. Due process shall be followed for such transfer-cum-demat requests. Transfer requests submitted after January 06, 2026 will not be accepted by the Company/RTA.
Eligible Investors are requested to contact the Company's RTA, within the above mentioned period, at their office : **MUFG Intime India Private Limited** (Formerly Link Intime India Private Limited), Unit : Aegis Logistics Ltd., C-101, 247 Park, L. B. S. Marg, Vikhroli (West), Mumbai - 400083, Tel. : (0) 8108116767 or at email ID mt.helpdesk@in.mnps.mufg.com for further assistance.

For Aegis Logistics Limited
Sd/-
Sneha Parab
Company Secretary

Place : Mumbai
Date : 29/09/2025



The Kerala Minerals & Metals Ltd
(A Govt. of Kerala Undertaking) Sankaramangalam, Kollam,-691583
Phone : +91-476-2651215 to 217, E-mail : md@kmmml.com, URL: www.kmmml.com

TENDER NOTICE
For more details, please visit E- Tendering Portal <https://etenders.kerala.gov.in/or www.kmmml.com>

No	Tender ID	Items
1.	2025_KMML_801897_1	Fabrication, painting, Erection and Roofing of structural housing associated with new man lift elevator at ARP

Chavara. 29.09.2025 Sd/ Managing Director for The Kerala Minerals and Metals Ltd



Repco Home Finance Limited
CIN- L65922TN2000PLC044655
Registered Office: Repco Tower, No. 33,
North Usman Road, T. Nagar, Chennai-600017
Corporate Office: Third Floor, Alexander Square, Old No.34 & 35,
New No.2, Sardar Patel Road, Guindy, Chennai-600032
Ph: (044) - 4210 6650 E-mail: cs@repcohome.com
Website: www.repcohome.com

SPECIAL WINDOW FOR RE-LODGE MENT OF PHYSICAL SHARE TRANSFER REQUESTS
This is to bring to your kind attention that SEBI vide circular SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated 2nd July, 2025 has decided to open a special window only for re-lodgement of transfer deeds, which were lodged prior to 1st April, 2019 and rejected/ returned/ not attended to due to deficiency in the documents/ process/ or otherwise, and could not be re-lodged upto 31st March, 2021. The special window shall be open for a period of six months from 7th July, 2025 to 6th January, 2026. During this period, the securities that are re-lodged for transfer (including those requests that are pending with the company / RTA, as on 2nd July, 2025) shall be issued only in demat mode. Accordingly, shareholders are requested to approach the RTA of the Company, M/s. KFin Technologies Limited at Selenium Building, Tower B, Plot No 31 & 32, Financial District, Nanakramguda, Hyderabad, Telangana-500032 or Email: einward.rs@kfinetech.com or website: www.kfinetech.com to re-lodge earlier pending transfer requests, if any, and complete the transfer procedure within the timeline as allowed by SEBI.

For Repco Home Finance Limited
Sd/- Anshuk Tiwari
Company Secretary & Compliance Officer

Place: Chennai
Date : 29.09.2025

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSE ONLY AND IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION DIRECTLY OR INDIRECTLY OUTSIDE INDIA. INITIAL PUBLIC OFFERING OF EQUITY SHARES ON THE SME PLATFORM OF NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE EMERGE") IN COMPLIANCE WITH THE CHAPTER IX OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL DISCLOSURE AND REQUIREMENTS) REGULATIONS, 2018 AS AMENDED ("SEBI ICDR REGULATIONS")

PUBLIC ANNOUNCEMENT



AMBA AUTO SALES AND SERVICES PRIVATE LIMITED
Our Company was originally incorporated as 'Amba Auto Sales and Services Private Limited' as a private limited company under the Companies Act, 1956 on February 24, 2005 pursuant to a Certificate of Incorporation bearing CIN: U05010KA2005PTC035690 issued by the Registrar of Companies, Bangalore, Karnataka. Subsequently, our Company was converted into a public limited company from a private limited company pursuant to a special resolution passed by the shareholders of our Company on February 8, 2025 consequent to which the name of our Company changed from 'Amba Auto Sales and Services Private Limited' to 'Amba Auto Sales and Services Limited' and a fresh Certificate of Incorporation bearing CIN U05010KA2005PLC035690 was issued by the Registrar of Companies, Central Processing Centre on May 14, 2025. For details in relation to changes in the name and registered office of our Company, please refer to the chapter titled "Our History and Certain Other Corporate Matters" beginning on page 218 of the Draft Prospectus ("DHP").
Registered Office: Sy.No. 442/2A, 443/2B, 7, Hongasandra, Bangalore, Bangalore, Karnataka, India, 560068
Tel. No. : +91-9900367421; Contact Person: Chetan Kumar Hiralal Solanki, Company Secretary & Compliance Officer
E-mail id: cs@ambabajaj.com Website: www.ambauto.com

OUR PROMOTERS: MR. PRADEEP KUMAR LOHIA, MR. RAKESH KUMAR LOHIA AND MR. VIKASH KUMAR LOHIA

INITIAL PUBLIC OFFER OF UP TO 52,00,000 EQUITY SHARES OF FACE VALUE ₹10/- EACH ("THE EQUITY SHARES") OF AMBA AUTO SALES AND SERVICES LIMITED ("THE COMPANY" OR THE "ISSUER") AT A PRICE OF ₹ [-] PER SHARE FOR CASH AGGREGATING UP TO ₹ [-] LAKHS COMPRISING OF FRESH OFFER OF UP TO [-] EQUITY SHARES AGGREGATING TO ₹ [-] LAKHS ("FRESH OFFER"). THE OFFER INCLUDES A RESERVATION OF UP TO [-] EQUITY SHARES FOR SUBSCRIPTION BY MARKET MAKER TO THE OFFER (THE "MARKET MAKER RESERVATION PORTION"). THE PUBLIC OFFER LESS MARKET MAKER RESERVATION PORTION I.E. NET OFFER OF UP TO [-] EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH, AT AN OFFER PRICE OF ₹ [-] PER EQUITY SHARE FOR CASH, AGGREGATING UP TO ₹ [-] LAKHS IS HEREIN AFTER REFERRED TO AS THE "NET OFFER". THE PUBLIC OFFER AND NET OFFER WILL CONSTITUTE [-] % AND [-] % RESPECTIVELY OF THE POST-OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.
THE FACE VALUE OF EQUITY SHARES IS ₹10/- EACH OF THE OFFER PRICE IS [-] TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. THE PRICE BAND AND THE MINIMUM BID LOT WILL BE DECIDED BY OUR COMPANY IN CONSULTATION WITH THE BOOK RUNNING LEAD MANAGER AND WILL BE ADVERTISED IN ENGLISH NATIONAL NEWSPAPER EDITION OF [-] (A WIDELY CIRCULATED ENGLISH NATIONAL DAILY NEWSPAPER), HINDI NATIONAL NEWSPAPER EDITION OF [-] (A WIDELY CIRCULATED HINDI NATIONAL DAILY NEWSPAPER) AND REGIONAL NEWSPAPER BANGLORE EDITION OF [-] (KANNADA BEING THE REGIONAL LANGUAGE OF BANGALORE, KARNATAKA WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED), AT LEAST 2 (TWO) WORKING DAYS PRIOR TO THE BID/OFFER OPENING DATE AND SHALL BE MADE AVAILABLE TO THE SME PLATFORM OF NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE EMERGE") FOR THE PURPOSES OF UPLOADING ON THEIR WEBSITE IN ACCORDANCE WITH THE SEBI ICDR REGULATIONS, AS AMENDED.
In case of any revision in the Price Band, the Bid/Offer Period shall be extended for at least three additional working days after such revision of the Price Band, subject to the total Bid/Offer Period not exceeding 10 working days. In cases of force majeure, banking strike or similar circumstances, our Company in consultation with the Book Running Lead Manager for reasons to be recorded in writing may extend the Bid/Offer Period for a minimum of three working days, subject to the Bid/Offer Period not exceeding 10 working days. Any revision in the Price Band, and the revised Bid/Offer Price, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchange by issuing a press release and also by indicating the change on the website of the Book Running Lead Manager and at the terminals of the Syndicate Members and by intimation to other Designated Intermediaries and the Sponsor Banks, as applicable.
The Offer is being made through the Book Building Process, in terms of Rule 19(2)(b)(i) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended ("SCRR") read with Regulation 253 of the SEBI (ICDR) Regulations, 2018, as amended, wherein not more than 50% of the Net Offer shall be allocated on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs", the "QIB Portion"), provided that our Company may, in consultation with the Book Running Lead Manager, may allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations, 2018 ("Anchor Investor Portion"), of which one-third shall be reserved for domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds at or above the Anchor Investor Allocation Price. In the event of under-subscription, or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the Net QIB Portion. Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIBs, including Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to QIBs. Further, not less than 15% of the Net Offer shall be available for allocation on a proportionate basis to Non-Institutional Bidders out of which (a) one third of the portion available to non-institutional investors shall be reserved for applicants with application size of more than ₹2 lakhs and up to such value equivalent to not more than ₹10 lakhs; (b) two third of the portion available to non-institutional investors shall be reserved for applicants with application size of more than ₹10 lakhs; provided that the unsubscribed portion in either of such sub-categories may be allocated to applicants in the other sub-category of Non-Institutional Bidders and not less than 35% of the Net Offer shall be available for allocation to Individual investors in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. All potential Bidders (except Anchor Investors) are required to mandatorily utilize the Application Supported by Blocked Amount ("ASBA") process.
For details, see "Offer Procedure" beginning on page 368 of the Draft Red Herring Prospectus.
This public announcement is made in compliance with pursuant to regulation 247 of the SEBI ICDR Regulation, 2018 along with F. No. SEBI/LAD-NRO/GN/2025/233 Notification dated March 03, 2025 and Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) (Amendment) Regulations, 2025 and applicability of corporate governance provisions under SEBI ICDR Regulations, 2015 as amended, Companies Act for filing of this announcement and the Draft Red Herring Prospectus filed with the SME Platform of NSE Limited ("NSE EMERGE"), which shall be made available to the public for comments, if any, for a period of at least 21 days, from the date of such filing by hosting it on the website of the NSE at www.nseindia.com, and the website of the Company at www.ambauto.com and on the website of BRLM i.e. CapitalSquare Advisors Private Limited at www.capitalsquare.in. Our Company hereby invites members of the public to give their comments to NSE EMERGE, to the Company Secretary and Compliance Officer of our Company and/or to the BRLM at their respective addresses provided above. All comments must be received in writing either through post or email or by BRLM in relation to the issue at the above-mentioned address or email ID, no later than 5.00 p.m. on the 15th day from the filing of the Draft Red Herring Prospectus with NSE EMERGE.
Investments in Equity and equity related securities involve a degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Issue. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Issue including the risks involved. The Equity Shares issued in the Issue have not been recommended or approved by the Securities and Exchange Board of India ("SEBI"), nor does SEBI guarantee the accuracy or adequacy of the Draft Red Herring Prospectus. Specific attention of the investors is invited to the section titled "Risk Factors" beginning on page 26 of the Draft Red Herring Prospectus.
Any decision to invest in the Equity Shares described in the Draft Red Herring Prospectus must be taken solely on the basis of the Draft Red Herring Prospectus ("Red Herring Prospectus") and this public announcement should not be solely made on the basis of such Red Herring Prospectus as there may be material changes in the Red Herring Prospectus and the final Red Herring Prospectus.
For details of the shares subscribed, under the Red Herring Prospectus, are proposed to be listed on "NSE Emerge" SME Platform of National Stock Exchange of India Limited. For details of the shares subscribed, the voting rights and dividend entitlement of the shareholders, please see "Our History and Certain Other Corporate Matters" on page 218 of the Draft Red Herring Prospectus. For details on capital structure and the number of shares subscribed by the Promoters and Promoter Group, as well as the rights of such shareholders to the Memorandum of Association and the number of shares subscribed by them see "Capital Structure" on page 86 of the Draft Red Herring Prospectus.

Book Running Lead Manager to the Issue



CapitalSquare Advisors Private Limited
Address: 208, 2nd Floor, AARPEE Centre, MIDC Road No.11, CTS70, Andheri - East, Mumbai - 400093 (India)
Tel No. - 022-66840999/ 022-6684 9946
Email: mb@capitalsquare.in
Website: www.capitalsquare.in
Contact Person: Viveka Singhal / Pratima Keshari
SEBI Registration number: INM000012219
CIN: U65999MH2008PTC187863

Registrar to the Issue



Bigshare Services Private Limited
Address: Office no 56-2, 6th Floor, Pinnacle Business Park, Next to Ahura Centre, Mahakali Caves Road, Andheri (East), Mumbai - 400093 Maharashtra, India
Tel No.: +91 - 22 - 6263 8200
Email: ipo@bigshareonline.com
Contact Person: Mr. Vinayak Morbale
SEBI Registration number: INR000001385
CIN: U99999MH11994PTC076534

Company Secretary and Compliance Officer:
Chetan Kumar Hiralal Solanki | Tel. No: +91-9900367421 | Website: www.ambauto.com | E-mail: cs@ambabajaj.com

All capitalized terms used herein and not specifically defined shall the same meaning as ascribed to them in the DRHP.

Place: Bangalore
Date: 28th September 2025

For Amba Auto Sales and Services Limited
On Behalf of the Board of Directors
Sd/-
Chetan Kumar Solanki
Company Secretary and Compliance Officer

AMBA AUTO SALES AND SERVICES LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake an initial public offering of its Equity Shares and has filed the Draft Red Herring Prospectus, dated September 28, 2025 with the SME Platform of National Stock Exchange of India Limited ("NSE EMERGE"). The DRHP is available on the website of NSE at www.nseindia.com and on the website of the BRLM, i.e. CapitalSquare Advisors Private Limited at www.capitalsquare.in and the website of our Company at www.ambauto.com Potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, see the section titled "Risk Factors" beginning on page 26 of the DRHP. Potential investors should not rely on the DRHP filed with NSE EMERGE for making any investment decision. The Equity Shares offered in the Issue have not been and will not be registered under the U.S. Securities Act of 1933 (the "U.S. Securities Act") or any state securities laws in the United States, and unless so registered, may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable U.S. state securities laws. Accordingly, the Equity Shares are being offered and sold only outside the United States in offshore transactions in reliance on Regulations and the applicable laws of the jurisdictions where those offers and sales are made. There will be no public offering of the Equity Shares in the United States.

"IMPORTANT"
Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever.

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES NOR IS IT A PROSPECTUS ANNOUNCEMENT. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION DIRECTLY OR INDIRECTLY, OUTSIDE INDIA. INITIAL PUBLIC OFFERING OF EQUITY SHARES ON THE MAIN BOARD OF THE BSE LIMITED ("BSE") AND NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE"), AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES") IN COMPLIANCE WITH CHAPTER II OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED ("SEBI ICDR REGULATIONS")

PUBLIC ANNOUNCEMENT



BONBLOC
BONBLOC TECHNOLOGIES LIMITED

Our Company was incorporated as "Bonbloc Technologies Private Limited" under the provisions of the Companies Act, 2013, pursuant to a certificate of incorporation dated August 11, 2020, issued by the Registrar of Companies, Central Registration Centre ("RoC"). Upon conversion of our Company from a private company to a public company, pursuant to a resolution passed in a meeting of our Board held on June 2, 2025 and of our Shareholders held on June 13, 2025, the name of our Company was changed to "Bonbloc Technologies Limited" and a certificate of incorporation consequent upon conversion to public limited company was issued by the RoC on June 19, 2025. For further details, see "History and Certain Corporate Matters - Changes in the Registered Office" on page 232 of the Draft Red Herring Prospectus dated September 28, 2025 ("DRHP").
Corporate Identity Number: U62091TN2020PLC137054
Registered and Corporate Office: RR Tower IV, T.V.K. Industrial Estate, Guindy Industrial Estate, Chennai, Chennai City Corporation, Tamil Nadu - 600 032, India
Contact Person: Nageswaran V, Company Secretary and Compliance Officer; Telephone: +91 9360905304; E-mail: cs@bonbloc.com; Website: www.bonbloc.com;

PROMOTERS OF OUR COMPANY: DURAI APPADURAI, SOURIRAJAN AND BONBLOC INC.

INITIAL PUBLIC OFFERING OF UP TO [●] EQUITY SHARES OF FACE VALUE OF ₹1 EACH ("EQUITY SHARES") OF BONBLOC TECHNOLOGIES LIMITED ("OUR COMPANY" OR THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹[●] PER EQUITY SHARE OF FACE VALUE OF ₹1 (INCLUDING A SHARE PREMIUM OF ₹[●] PER EQUITY SHARE) ("OFFER PRICE") AGGREGATING UP TO ₹[●] MILLION ("OFFER") COMPRISING A FRESH ISSUE OF [●] EQUITY SHARES OF FACE VALUE OF ₹1 EACH AGGREGATING UP TO ₹2,30,00,000 MILLION ("FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF UP TO 30,000,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹1 EACH ("OFFERED SHARES") AGGREGATING UP TO ₹[●] MILLION BY BONBLOC INC. ("PROMOTER SELLING SHAREHOLDER", AND SUCH OFFER OF EQUITY SHARES OF ₹1 EACH BY THE PROMOTER SELLING SHAREHOLDER, THE "OFFER FOR SALE"). THE OFFER SHALL CONSTITUTE [●] % OF THE POST-OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.
OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLM, MAY CONSIDER A FURTHER ISSUE OF EQUITY SHARES, AT ITS DISCRETION, PRIOR TO FILING OF THE RED HERRING PROSPECTUS WITH THE ROC ("PRE-IPO PLACEMENT"). THE PRE-IPO PLACEMENT, IF UNDERTAKEN, WILL BE AT A PRICE TO BE DECIDED BY OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLM. IF THE PRE-IPO PLACEMENT IS COMPLETED, THE AMOUNT RAISED PURSUANT TO THE PRE-IPO PLACEMENT WILL BE REDUCED FROM THE FRESH ISSUE, SUBJECT TO COMPLIANCE WITH RULE 19(2)(B) OF THE SCRR. THE PRE-IPO PLACEMENT, IF UNDERTAKEN, SHALL NOT EXCEED 20% OF THE SIZE OF THE FRESH ISSUE. PRIOR TO THE COMPLETION OF THE OFFER, OUR COMPANY SHALL APPROPRIATELY INTIMATE THE SUBSCRIBERS TO THE PRE-IPO PLACEMENT, PRIOR TO ALLOTMENT PURSUANT TO THE PRE-IPO PLACEMENT, THAT THERE IS NO GUARANTEE THAT OUR COMPANY MAY PROCEED WITH THE OFFER OR THE OFFER MAY BE SUCCESSFUL AND WILL RESULT INTO LISTING OF THE EQUITY SHARES ON THE STOCK EXCHANGES. FURTHER, RELEVANT DISCLOSURES IN RELATION TO SUCH INTIMATION TO THE SUBSCRIBERS TO THE PRE-IPO PLACEMENT (IF UNDERTAKEN) SHALL BE APPROPRIATELY MADE IN THE RELEVANT SECTIONS OF THE RHP AND PROSPECTUS.
THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹1 EACH, THE OFFER PRICE IS [●] TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. THE PRICE BAND AND THE MINIMUM BID LOT WILL BE DECIDED BY OUR COMPANY, IN CONSULTATION WITH THE BOOK RUNNING LEAD MANAGER, AND WILL BE ADVERTISED IN ALL EDITIONS OF [●] (A WIDELY CIRCULATED ENGLISH NATIONAL DAILY NEWSPAPER), ALL EDITIONS OF [●] (A WIDELY CIRCULATED HINDI NATIONAL DAILY NEWSPAPER) AND [●] EDITIONS OF [●] (A WIDELY CIRCULATED TAMIL DAILY NEWSPAPER, TAMIL BEING THE REGIONAL LANGUAGE OF TAMIL NADU, WHERE OUR REGISTERED AND CORPORATE OFFICE IS LOCATED AT LEAST TWO WORKING DAYS PRIOR TO THE BID/OFFER OPENING DATE IN ACCORDANCE WITH THE SEBI ICDR REGULATIONS AND SUCH ADVERTISEMENT SHALL BE MADE AVAILABLE TO BSE LIMITED ("BSE") AND NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE"), AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES") FOR UPLOADING ON THEIR RESPECTIVE WEBSITES IN ACCORDANCE WITH THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED (THE "SEBI ICDR REGULATIONS").
In case of any revision in the Price Band, the Bid/Offer Period shall be extended for at least three additional Working Days after such revision of the Price Band, subject to the total Bid/ Issue Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or similar unforeseen circumstances, our Company may, for reasons to be recorded in writing, extend the Bid/ Offer Period for a minimum of one Working Day, subject to the Bid/Offer Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band, and the revised Bid/Offer Period, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchanges, by issuing a public notice and also by indicating the change on the website of the BRLM and at the terminals of the Members of the Syndicate and by intimation to Designated Intermediaries and Sponsor Bank(s), as applicable.
The Offer is being made in terms of Rule 19(2)(b) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended ("SCRR"), read with Regulation 31 of the SEBI ICDR Regulations. The Offer is being made through the Book Building Process in compliance with Regulation 6(2) of the SEBI ICDR Regulations, wherein not less than 75% of the Offer shall be available for allocation on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs", and such portion, the "QIB Portion"), provided that our Company may, in consultation with the BRLM, allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis by our Company in consultation with the BRLM, in accordance with the SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"), of which at least one-third shall be available for allocation to domestic Mutual Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds at or above the price at which allocation is made to Anchor Investors ("Anchor Investor Allocation Price"). In the event of under-subscription or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the QIB Portion (excluding the Anchor Investor Portion) ("Net QIB Portion"). Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIBs (other than Anchor Investors), including Mutual Funds, subject to valid Bids being received from them at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining QIB Portion for proportionate allocation to QIBs. If at least 75% of the Offer cannot be Allotted to QIBs, then the entire application money will be refunded forthwith. Further, not more than 15% of the Offer shall be available for allocation to Non-Institutional Bidders (the "Non-Institutional Investors") out of which (a) one-third of such Non-Institutional portion shall be reserved for applicants with application size of more than ₹200,000 and up to ₹1,000,000; and (b) two-third of such Non-Institutional portion shall be reserved for applicants with application size of more than ₹1,000,000 provided that the unsubscribed Non-Institutional portion in either of such sub-categories may be allocated to applicants in the other sub-category of Non-Institutional Bidders in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. The allocation to each Non-Institutional Investor shall not be less than the minimum application size, subject to availability of Equity Shares in the Non-Institutional Portion and the remaining available Equity Shares, if any, shall be allocated on a proportionate basis in accordance with the conditions specified in this regard in Schedule XIII of the SEBI ICDR Regulations. Further not more than 10% of the Offer shall be available for allocation to RILs in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received from them at or above the Offer Price. Anchor Investors are not permitted to participate in the Anchor Investor Portion of the Offer through the ASBA process. For further details, see "Offer Procedure" beginning on page 378 of the DRHP.
This public announcement is being made in compliance with the provisions of Regulation 26(2) of the SEBI ICDR Regulations to inform the public that our Company is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares pursuant to the Issue and has filed the DRHP dated September 28, 2025, with the Securities and Exchange Board of India ("SEBI") and with the Stock Exchanges on September 29, 2025. Pursuant to Regulation 26(1) of the SEBI ICDR Regulations, the DRHP filed with SEBI and the Stock Exchanges has been made public for comments, if any, for a period of at least 21 days from the date of such filing by hosting it on the website of SEBI at www.sebi.gov.in, websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com, on the website of the Company at www.bonbloc.com and on the website of the Book Running Lead Manager ("BRLM"), i.e. Pantomath Capital Advisors Private Limited at www.pantomathgroup.com. Our Company invites the public to give their comments on the DRHP filed with SEBI and the Stock Exchanges, with respect to disclosures made in the DRHP. The members of the public are requested to send a copy of the comments to SEBI, to the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLM at their respective addresses mentioned herein. All comments must be received by SEBI and/or our Company and/or the Company Secretary, Compliance Officer of our Company and/or the BRLM in relation to the Issue on or before 5.00 p.m. on the 21st day from the aforesaid date of filing of the DRHP with SEBI.
Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their entire investment. Bidders are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, Bidders must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares of face value of ₹1 each have not been recommended or approved by the SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the Draft Red Herring Prospectus. Specific attention of the Bidders is invited to "Risk Factors" beginning on page 24 of the DRHP.
Any decision to invest in the Equity Shares described in the DRHP may only be taken after a Red Herring Prospectus ("RHP") has been filed with the RoC and must be made solely on the basis of such RHP as there may be material changes in RHP from DRHP. The Equity Shares, when offered through the RHP, are proposed to be listed on the Stock Exchanges.
For details of the share capital and capital structure and the names of the signatories to the memorandum and the number of shares subscribed by them of our Company, please see the section titled "Capital Structure" on page 70 of the DRHP. The liability of the members of our Company is limited. For details of the main objects of our Company as contained in the Memorandum of Association, please see the section titled "History and Certain Corporate Matters" on page 232 of the DRHP.

BOOK RUNNING LEAD MANAGER



Pantomath Capital Advisors Private Limited
Pantomath Nucleus House, Sakti-Vihar Road, Andheri-East, Mumbai - 400 072, Maharashtra, India
Telephone: 1800 899 8711
E-mail: bonbloc.ipo@pantomathgroup.com
Website: www.pantomathgroup.com
Contact Person: Amit Maheshwari
Investor Grievance ID: investors@pantomathgroup.com
SEBI Registration No.: INM000012110

REGISTRAR TO THE ISSUE



KFin Technologies Limited
Selenium, Tower B, Plot No- 31 & 32, Financial District Nanakramguda, Serilingampally, Rangareddi, Hyderabad - 500 032, Telangana, India
Tel: +91 40 6716 2222 / 1800 309 4001
E-mail: bonbloc.ipo@kfinetech.com
Website: www.kfinetech.com
Investor Grievance ID: einward.rs@kfinetech.com
Contact Person: M Murali Krishna
SEBI Registration Number: INR000000221

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

Place: Chennai, Tamil Nadu
Date: September 29, 2025

For BONBLOC TECHNOLOGIES LIMITED
On behalf of the Board of Directors
Sd/-
Nageswaran V
Company Secretary and Compliance Officer

BONBLOC TECHNOLOGIES LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares and has filed the DRHP dated September 28, 2025, with SEBI and the Stock Exchanges on September 29, 2025. The DRHP is available on the website of SEBI at www.sebi.gov.in, as well as on the websites of the Stock Exchanges i.e. BSE and NSE at www.bseindia.com and www.nseindia.com, respectively, on the website of the Company at www.bonbloc.com and on the website of the Book Running Lead Manager ("BRLM"), i.e. Pantomath Capital Advisors Private Limited at www.pantomathgroup.com. Any potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, see "Risk Factors" on page 24 of the DRHP filed with SEBI and the Stock Exchanges. Potential investors should not rely on the DRHP filed with SEBI and the Stock Exchanges for making any investment decision and should instead rely on the RHP, for making investment decision.
The Equity Shares have not been and will not be registered under the United States Securities Act of 1933, as amended (the "U.S. Securities Act") or any other applicable law of the United States and, unless so registered, may not be offered or sold within the United States except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable state securities laws. Accordingly, the Equity Shares are being offered and sold (a) in the United States only to persons reasonably believed to be (as defined in Rule 144A under the U.S. Securities Act and referred to in the Draft Red Herring Prospectus as "U.S. QIBs"), in transactions exempt or not subject to the registration requirements of the U.S. Securities Act, and (b) outside of the United States in offshore transactions as defined in and in compliance with under the U.S. Securities Act Regulation S and the applicable laws of the jurisdiction where those offers and sales occur. There will be no public offering in the United States.

Affactors 468/25

epaper.financialexpress.com

CHENNAI / KOCHI

